

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிறைக்கைதிகள் நலன்புரி நிதியம் - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிறைக்கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, மூலதனத்திலான மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதியத்தின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சலை உண்மையாகவும் நியாயமாகவும் காட்டும் வகையில் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் முனைப்பழியுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்துகின்றேன்.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு செய்யப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையில் கணக்குகளை வைத்திருத்தல் மற்றும் நிதியம் தொடர்ந்தியங்குவதற்குரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, நிருவாகத்துடன் தொடர்புபட்ட தரப்பினர்களினால் வகிக்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக தாக்கம் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதற்காக நிதியத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிதியத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாக மதிப்பீடு செய்தல்.

- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிதியத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக நிதியம் தொடர்ந்தியங்குவது தொடர்பான அடிப்படையினை ஈடுபடுத்தும் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எனது முடிவுரைகளானது கணக்காய்வாளரின் அறிக்கைத் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளின் மீதான அடிப்படையிலானதாகும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்கல்களுக்காக அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிதியத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க நிதியம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5. நிதிக்கூற்றுக்களை தயாரித்தல் தொடர்பிலான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்கி இருக்காமை

உரிய கணக்கீட்டு நியமங்களுக்கான தொடர்புகளுடன் இணக்கமின்மைகள்		முகாமைத்துவத்தின் கருத்துரைகள்		சிபார்கள
(அ)	சிறைக்கைதிகளின் நிதியத்தின்	நலன்புரி கணக்கீட்டு	சிறைச்சாலை வழங்கப்படும்	நிறுவனங்களுக்கு சொத்துக்களின் நிதியத்தின் கணக்கீட்டு

கொள்கையின் பிரகாரம் நிதியத்தின் நடைமுறை அல்லாத சொத்துக்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிதிக்கூற்றுகளின் மூலம் அறிக்கையிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய போதிலும் மீளாய்வாண்டின் போது சிறைக்கைதிகளின் நலன்புரி நிதியத்திற்கு வெகுமதியாக கிடைத்த ரூபா 17,351,040 பெறுமதியான நடைமுறை அல்லாத சொத்துக்களினுள் ரூபா 11,565,309 பெறுமதியான நடைமுறை அல்லாத சொத்துக்கள் 2024 ஆம் ஆண்டில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிதிக்கூற்றுகளில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

பெறுமதி CIGAS கட்டமைப்பில் சொத்தொன்றாக கணக்கு வைக்கப்பட்டதாக அனைத்து சிறைச்சாலை நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறான போதிலும், அவ்வாறு சொத்துக்களாக CIGAS கட்டமைப்பில் எடுக்கப்படாத சொத்துக்கள் காணப்படும் எனின் அந்த அனைத்து சொத்துக்களையும் கணக்கு வைக்குமாறு சிறைச்சாலைகள் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கையின் பிரகாரம் அனைத்து சொத்துக்களையும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிதிக்கூற்றுகளின் மூலம் அறிக்கையிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) வெகுமதியாக கிடைத்த ரூபா 2,446,160 தொகையான நுகர்வு பொருட்கள் நிதிக்கூற்றுகளில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

வெகுமதியாக கிடைக்கும் நுகர்வு பொருட்களை CIGAS கட்டமைப்பின் ஊடாக சொத்துக்களாக இனம் காணப்படுவதில்லை என்பதுடன் அவை நுகர்வுப் பொருட்களின் பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.

நுகர்வு பொருட்களை கணக்கு வைப்பதற்காக முறையான கொள்கை ஒன்று அறிமுகப்படுத்தப்பட் டு கணக்கு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

சிபார்க்கள்

(அ) சிறைச்சாலை வேதனம் மற்றும் வைப்புகளுக்கான பொது வைப்பு கணக்கில் ஒரு வருடத்திற்கு குறையாத காலத்தினுள் உரித்து கோரப்படாத வேதனங்கள் மற்றும் தனிப்பட்ட பண மீதிகள் 2024 திசெம்பர் 31 ஆம் திகதியில் உள்ளபடியாக ரூபா 2,173,030 ஆகும். அந்த மீதிகளுக்கு சிறைக்கைதிகள் விடுவிக்கப்படும் திகதியிலிருந்து ஒரு வருடத்திற்கு குறையாத காலத்தினுள் உரித்து கோரப்படாத ரூபா 1,000,805 நிதி பெறுமதியானது 1979 இன் 54 ஆம் இலக்க சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிறைக்கைதிகள் நலன்புரி நிதியத்தின் திருத்தப்பட்ட சட்டத்தின் 4(அ) பிரிவின் பிரகாரம் நிதியத்திற்கு செலவு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

அவதானிப்புகளுடன் இணங்குவதுடன் எதிர்காலத்தில் உரித்துக் கோரப்படாத நிதி இனங்காணப்பட்டு நிதியத்திற்கு செலவு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து சிறைச்சாலை நிறுவனங்களுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரித்து கோரப்படாத நிதியை இனங்கண்டு நிதியத்திற்கு செலவு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு வருடங்களை கடந்த சிறைக்கைதிகளில் நலன்புரி நிதியத்தின் ரூபா 128,155 மீதி

சிறைக்கைதிகளின் நலன்புரி நிதியத்தின் கணக்கு வைக்கும் போது அனுராதபுரம்

கொடுக்கல் வாங்கல்களை சரியாக இனம்

ஒன்று தவறுதலாக அரசு வருமானத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

சிறைச்சாலையின் ரூபா 128,155 தொகையான மீதியை திருத்துவதற்கு உரிய நடவடிக்கை தற்போது எடுக்கப்படுகின்றது.

கண்டு கணக்கு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(இ)

மஹர சிறைச்சாலையின் கைத்தொழில் நடவடிக்கைகளுக்கு உரிய தனியார் நிறுவனத்தின் ஊடாக 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து சிறைச்சாலை வேதனங்கள் கட்டாயமான அறவீடுகளாக சிறைக்கைதிகளின் நலன்புரி நிதியத்திற்கு செலவு வைக்கப்பட வேண்டிய ரூபா 230,760 ஆன தொகை 2024 ஆம் ஆண்டுக்கான நிதிக்கூற்றுக்களில் இனம் காணப்பட்டிருக்கவில்லை.

கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலையின் பெறுவனவுகளின் மீதியானது சரியானது என்பதுடன், கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலை நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட தகவல் சரியானது அல்ல என்பதால் CIGAS நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டு தகவல்கள் கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை நிறுவனங்களின் மூலம் சரியான தகவல்களைப் பெற்றுக் கொண்டு கணக்கு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவ தீர்மானங்கள் முதலியவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் முதலியவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	சிபார்சுகள்
--	----------------	-----------------------------------	-------------

2020 ஆகஸ்ட் 28
ஆந் திகதிய 01/2020
ஆம் இலக்க அரசு
நிதிச்
சுற்றறிக்கையின் I
ஆம் பிரிவு

i நிதிப்பிரமாணம் 877(2)(அ) ஆம் பந்தி	நிதியத்திற்காக தனியானதொரு கணக்கு வங்கி ஒன்று கணக்கு ஒன்றும் வேண்டும் எனினும் சிறைக்கைதிகளின் நலன்புரி நிதியத்தின் கொடுக்கல் வாங்கல்கள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வங்கி கணக்கின் கீழ் நிறைவேற்றப்பட்டிருந்தது. 2023 ஆம் ஆண்டுக்கான நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வின் போது இந்த நிதியத்திற்காக வங்கி கணக்கு ஒன்றினை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவாறு உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.	சிறைக்கைதிகளின் நலன்புரி நிதியத்திற்காக வங்கி கணக்கு ஒன்றினை திறப்பதற்கான மாதிரி படிவம் பூர்த்தி செய்யப்பட்டு திறைசேரியின் செயற்பாட்டுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் நிதியத்தின் பெயரில் கணக்கு ஒன்று திறக்கப்படவில்லை என்பதால் அதன் உத்தியோகப்பூர்வ பெயர் திருத்தப்பட வேண்டும் என்பதுடன்	நிதிப்பிரமாணம் 877(2)(அ) இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
--------------------------------------	---	---	--

என்னும் கணக்காயோ அதற்கான சட்ட
சந்தர்ப்பமான 2025 ஏப்ரல் 08 நடவடிக்கைகள்
ஆம் திகதி வரையிலும் அது எடுக்கப்பட்டவாறு
தொடர்பில் நடவடிக்கை உள்ளன.
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

ii	நிதிப்பிரமாணம் 877 (2)(இ) ஆம் பந்தியின் வழிகாட்டி 04	ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் நிதியத்தின் செயல் முன்னேற்றத்தினை மீளாய்வு செய்யக்கூடிய வகையில் பிரதான பணிகள் தொடர்பில் காலாண்டு ரீதியான அறிக்கைகள் அந்த காலாண்டு நிறைவடைந்து 15 நாட்களுக்கு முன்னர் அரசு நிதி திணைக்களம் மற்றும் தேசிய வரவு செலவு திட்ட திணைக்களத்திற்கு பிரதிகளுடன் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் அவ்வாறு இடம்பெற்றிருக்கவில்லை.	ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் நிதியத்தின் செயல் முன்னேற்றத்தினை மீளாய்வு செய்யக்கூடிய வகையில் பிரதான பணிகளுக்கான காலாண்டு ரீதியான அறிக்கைகளை உரிய திகதியில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புனர்வாழ்வு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.	நிதிப்பிரமாணம் 877(2)(இ) இன் பிரகாரம் காலாண்டு ரீதியான அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
----	--	---	--	---

2. நிதி மீளாய்வு

2.1. நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவுகள் ரூபா 1,290,052 மிகை ஆக இருந்ததுடன் இதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான மிகை ரூபா 403,785 ஆகும். அதற்கிணங்க நிதி விளைவுகளில் ரூபா 886,267 முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. இந்த முன்னேற்றத்திற்கு மீளாய்வாண்டில் ஏனைய பங்களிப்பு பண வருமானம் அதிகரித்தமை பிரதானமாக காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1. முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	சிபார்க்குகள்
நிதியத்தின் மீளாய்வாண்டிற்கான நிதிச்செயலாற்றல் கூற்றின் பிரகாரம் வருமானங்களாக இனங்காணப்பட்ட ரூபா 2,760,537 மற்றும் ரூபா 1,575,675 தொகை ஏனைய பங்களிப்பு பண பெறுவனவுகளாக காண்பிக்கப்பட்டிருந்தன. சட்டத்தின் பிரகாரம் நிதிஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ள வருமான வழிகளின் கீழ் வருமானத்தினை சேகரிப்பதற்கு முறையான நடைமுறையொன்று இனங்காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்படல் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டிராத காரணத்தால் வருமான தலைப்பின்	சிறைக்கைதிகளின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது ஒவ்வொரு நிறுவனத்தினாலும் ஈட்டப்படும் வருமானத்தின் அடிப்படையில் அல்ல என்பதுடன் அந்தந்த சிறைச்சாலைகளின் சிறைக்கைதிகளின் நடவடிக்கைகளின் தேவைப்பாடுகளின் அடிப்படையிலேயே என்பதாகும். மேலும் வருமானத்தினை சேகரிப்பதற்காக புனர்வாழ்வு பிரிவினால் நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டு	நிதியத்திற்காக வருமானம் சேகரிக்கும் முறையான திட்டமொன்று தயாரித்து அதற்கமைய மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பிரகாரம் பெறுவனவுகள் பதிவேட்டில் செய்யப்படுவதற்கு குறிப்பிடப்பட்டுள்ள 30 சிறைச்சாலை எதிர்காலத்தில் நடவடிக்கை நிறுவனங்களிடையே 14 எடுக்கப்படும். நிறுவனங்கள் எந்த ஒரு வருமானத்தினையும் 2024 ஆம் ஆண்டினுள் ஈட்டியிருக்கவில்லை. அதற்கமைய மஹர மற்றும் தங்கலை சிறைச்சாலை நிறுவனங்களுக்காக 2024 ஆம் ஆண்டினுள் சிறைக்கைதிகள் நலன்புரி நிதியத்தின் அதிக செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அந்த நிறுவனங்கள் வருமானம் சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	சிபார்க்கள்
(அ) சிறைக்கைதிகளின் நலன்புரி நிதியத்தின் பெறுவனவுகளின் கீழ் 2024 ஆம் ஆண்டின் போது விற்பனை நிலையங்களில் இருந்து தேறிய இலாபமாக திருகோணமலை சிறைச்சாலையினால் ஈட்டப்பட்ட ரூபா 7,764 தொகை மாத்திரம் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், ஏனைய சிறைச்சாலை நிறுவனங்களினால் எந்த ஒரு தொகையும் ஈட்டப்பட்டிருக்கவில்லை. 2023 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் விற்பனை நிலையங்களில் இருந்து கிடைத்த வருமானம் ரூபா 225,871 ஆக காணப்பட்ட போதிலும் அது மீளாய்வாண்டின் போது 97 சதவீதமான குறைவாகும். மேலும், கண்காட்சிகளின் மூலம் மற்றும் சிறுநுண்ணிச்சாலைகளில் இருந்து 2024 ஆம் ஆண்டுக்காக முறையே ரூபா 4,000 மற்றும் ரூபா 2,500 தொகையை ஈட்டுவதற்கு மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதிலும் ஆண்டினுள் எந்த ஒரு வருமானமும் ஈட்டப்பட்டிருக்கவில்லை என்பதுடன், களியாட்டப் பொருட்களை விற்பனை செய்தமையின் மூலம் கிடைத்த வருமானம் ரூபா 1,750 எனும் குறைவான தொகையாக காணப்பட்டது.	சிறைக்கைதிகளின் நலன்புரி நிதியத்தின் பெறுவனவுகளின் கீழ் 2024 ஆம் ஆண்டில் திருகோணமலை சிறைச்சாலையின் முடி திருத்தும் பிரிவினால் ஈட்டப்பட்ட தொகையில் இந்த பணம் சிறைக்கைதிகள் நலன்புரி நிதியத்திற்கு செலவு வைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் மென்மேலும் வருமானம் ஈட்டும் வழிகளை ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	நிதியத்திற்கு வருமானத்தை சேகரிக்கும் முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட்டு அதற்கமைய செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(ஆ) குறுங்கால மற்றும் நீண்ட கால பணி நிவாரண முறைமையின் கீழ் சிறைக்கைதிகளை சேவையில் ஈடுபடுத்தி ஈட்டப்பட்ட வருமானத்தில் 10 சதவீதம் சிறைக்கைதிகள் நலன்புரி நிதியத்திற்கு வழங்கப்பட வேண்டும். 2024 ஆம் ஆண்டின் உள் இந்த முறைமை வெலிக்கடை மற்றும் வட்டருக்க சிறைச்சாலை நிறுவனங்களில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததுடன், நிதியத்திற்கு ரூபா 139,286	வேலை நிவாரண முறைமையின் கீழ் அரசு நிறுவனங்களின் சிறு பணிகளுக்காக சிறைக்கைதிகளின் சேவை தேவையாக உள்ளதாக அரசு நிறுவனங்களால் குறித்த சிறைச்சாலை நிறுவனங்களுக்கு கோரிக்கை மேற்கொண்ட பின்னர் அது தொடர்பில்	வேலை நிவாரண முறைமையின் கீழ் வருமானம் ஈட்டக்கூடிய வழிகளை விரிவுபடுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய
வேலை நிவாரண முறைமையின் கீழ்
வருமானம் ஈட்டக்கூடிய முறைகளை
விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

ஆராய்ந்து அந்த
செய்தியை வழங்குதல்
இடம்பெறுகிறது. 2024
ஆம் ஆண்டில்
வெலிக்கடை மற்றும்
வட்டருக்க சிறைச்சாலை
நிறுவனங்களில் மாத்திரம்
அந்த சேவை
வழங்கப்பட்டுள்ளது.

3.3 நிதியத்தின் குறைந்த பயன்பாடு

கணக்காய்வு அவதானிப்புகள்

நடப்பாண்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ள செயல்
நடவடிக்கை திட்டத்தின் பிரகாரம்
வெகுமதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்ட
நிகழ்ச்சி திட்டங்களில்
நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிகழ்ச்சி
திட்டங்களின் எண்ணிக்கை 54 ஆக
காணப்பட்டதுடன், வெகுமதி வழங்கப்பட்ட
சிறைக்கைதிகளின் அளவானது 36 சதவீதம்
மாத்திரமாகும்.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

பெரும்பாலான
நிறுவனங்களில்
சிறைக்கைதிகள் நலன்புரி
சங்கத்தின் பங்களிப்புடன்
வெகுமதிகள்
வழங்கப்படுகின்ற
காரணத்தால்
வெகுமதிகளை வழங்கும்
எண்ணிக்கை அவ்வாறான
குறைவான பெறுமதியை
கொண்டிருந்தது.
வெகுமதி
வழங்குவதற்காக
ஒதுக்கப்பட்ட நிதி குறை
பயன்பாட்டுடன்
காணப்பட்டமை
தொடர்பில்
நிறுவனங்களிலிருந்து
தகவல்களை பெற்று
கடந்த வருடங்களின்
குறைபாடுகளை
இனங்கண்டு செயல்
நடவடிக்கை திட்டத்தில்
திருத்துவதற்கு
நடவடிக்கை எடுக்கப்படும்
என தெரிவித்துக்
கொள்கின்றேன்.

சிபார்கள்கள்

மதிப்பீடுகளை
நடைமுறைக்கு
சாத்தியமானதாக
தயாரிப்பதற்கும்
ஒதுக்கப்பட்ட
பணத்தை உரிய
முறையில்
பயன்படுத்துவதற்கும்
நடவடிக்கை
எடுக்கப்பட
வேண்டும்.